REPUBLICA DEL ECUADOR

SUPERINTENDENCIA DE COMPAÑIAS

	TELA COMPAÑIA SE						
	IA MARIA LUZ	GUN SU ESTATUTO: S.A.	SIGLA		RUC. 099034	40137001	No. DE EXPEDIENTE 8715-76
PRINCIPAL	CIUDAD: GUAYAQUIL	CALLE y No.: Garcia Moreno	306	TELE 392		CASILLA:	CABLE:
SUCURSALES					····		· · · · · · · · · · · · · · · · · · ·
والمربود المراجع والمسائنة بيرين والمسائن أحسان بروايس المائن والمسائن والمسائن والمسائن والمسائن							
Período del balance Del 19 de El	NEROde	19.86 Al 31 de	DICIEMBRE	de 198	Fo. Pi	echa de venci azo duración	
	NOMINA DE	ADMINISTRADORES Y CO	MISARIOS DE LAS	COMPA	MIASN	ACIONALES	
	••	(Que se hallan a	actualmente en ejercie	cio)	•		
1 ADMINISTR	ADORES		IOMBRES				NACIONALIDAD
<u>Presidente</u>		LUZ MARIA FLI	DRES DE GUEVA	RAY	09020	122797	ECUATORIANA
Vicepresiden Gerente(s)	ite	SUSANA GUEVA	RA DE HILBROW		09034	159162	ECUATORIANA
- Gerentela)							
Directores o	vocales principales				7		
	· · · · · · · · · · · · · · · · · · ·					· · · · · · · · · · · · · · · · · · ·	
Directores o	vocales suplentes				·	······································	
	·,,,,				<u> </u>		
,				······································	· · · · · · · · · · · · · · · · · · ·		
2. COMISARIOS	S		OMBRE83			IRECCION	YTELEFONO
Principal	<u></u>	LUIS MARIDUES	VA TARIA			;	<u></u>
Supjente DE	1/1/~11 · A NI/~1 A				<u></u>	~~ ~~ ~ ~~~ ~~ ~~~ ~~~~~~~~~~~~~~~~~~~	الا الإخري <mark>ة التحريب </mark>
3. COMITE DE	VIGILANCIA				}		▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗
							·
4		DATOS DEL (O DE BOS)	REPRESENTANTE	S) LEG/	\L(ES)		
Nombre(s)LUZ [ARIA DE GUAV	ARA/SUSAMA, B. DE	ILBRON			d: ECUATO	IRIANA
	RESIDENTE	CERENTE GEN					
Fecha de nombrar	niento:		ΔΡΡΕΝΟΔΜ1	r FN Per	íodo:	•	
_ACHYIDAD QUI	ACIUALMENIE	DESASSOLLA LA COMP.	AMA	L 10 1 U			
PERSONAL OCU	IPADO: DID	ECTIVO	NISTRATIVO		ECNICO		OBRERO
I LINDOWAL DUC	MADO. DIK		······································	الرازيين الفراد المرين المسادر المساد	O.		
	No.	No.		N			No.
	No.	MPAÑIAS EXTRANJERA	S DOMICILIADAS E				No.
	No. CO	والمدن والمناف والمناف والمساود والمنافية في المنافقة والمنافقة والمنافقة والمنافقة والمنافقة والمنافقة والمناف	S DOMICILIADAS E				No.
	No. CO	MPAÑIAS EXTRANJERA	S DOMICILIADAS E	NEL E			No.
REPRESENTANT	No. CO E(S) PERMANENT	MPAÑIAS EXTRANJERA	S DOMICILIADAS E	N EL EC	CUADOR	d:	No.:
REPRESENTANT Combre(s)	No. CO E(S) PERMANENT	MPAÑIAS EXTRANJERA E(S) EN EL ECUADOR		N EL EC	CUADOR	d:	
REPRESENTANT ombre(s) Cargo(s) o designa	CO E(S) PERMANENT ción(es)	MPAÑIAS EXTRANJERA E(S) EN EL ECUADOR	S DOMICILIADAS E	N EL EC	CUADOR	d:	
REPRESENTANT ombre(s) Cargo(s) o designa	No. CO E(S) PERMANENT	MPAÑIAS EXTRANJERA E(S) EN EL ECUADOR		N EL EC	CUADOR	d:	
REPRESENTANT Cambre(s) Cargo(s) o designa Denominación de l	CO E(S) PERMANENT ción(es)	MPAÑIAS EXTRANJERA E(S) EN EL ECUADOR		N EL EC	ionalida net de do	d:	
REPRESENTANT Dembre(s) Cargo(s) o designate Denominación de la ING. JOSE F	CO E(S) PERMANENT ción(es)	MPAÑIAS EXTRANJERAS E(S) EN EL ECUADOR LA CONTABILID	AD ESTA A CARGO	NEL EC	ionalida net de do	d: omiciliación l MBIANA	Vo.:
REPRESENTANT Dembre(s) Cargo(s) o designate Denominación de la ING. JOSE F	CO E(S) PERMANENT ción(es) la persona jurídica:	MPAÑIAS EXTRANJERAS E(S) EN EL ECUADOR LA CONTABILID		NEL EC	ionalida net de do	d: omiciliación l MBIANA	Vo.:
REPRESENTANT Ombre(s) Cargo(s) o designa Denominación de l ING. JOSE F	CO E(S) PERMANENT ción(es) la persona jurídica: RODRIGUEZ T. res y apellidos (perso	MPAÑIAS EXTRANJERA E(S) EN EL ECUADOR LA CONTABILID ona natural) DIR	AD ESTA A CARGO	NEL EC	COLO BF4-	d: omiciliación l MBIANA 204	Vo.:
REPRESENTANT Ombre(s) Cargo(s) o designa Denominación de l ING. JOSE F	CO E(S) PERMANENT ción(es) la persona jurídica: RODRIGUEZ T. res y apellidos (perso	MPAÑIAS EXTRANJERAS E(S) EN EL ECUADOR LA CONTABILID	AD ESTA A CARGO	NEL EC	COLO BF4-	d: omiciliación l MBIANA	Vo.:
REPRESENTANT Cambre(s) Cargo(s) o designa Denominación de l ING. JOSE Fi Nombre	COE(S) PERMANENT ción(es) la persona jurídica: CODRIGUEZ Toes y apellidos (persona) Tiene	MPAÑIAS EXTRANJERA E(S) EN EL ECUADOR LA CONTABILID ona natural) DIR Auditoría Externa	AD ESTA A CARGO	NEL EC	COLO BF4-	d: omiciliación l MBIANA 204 O X	Vo.:
REPRESENTANT Dembre(s) Cargo(s) o designa Denominación de l ING. JOSE F Nombre	CO E(S) PERMANENT ción(es) la persona jurídica: RODRIGUEZ Tores y apellidos (persona) Tiene lombre o denominado	MPAÑIAS EXTRANJERA E(S) EN EL ECUADOR LA CONTABILID ona natural) DIR Auditoría Externa	AD ESTA A CARGO	NEL EC	COLO BF4-	d: omiciliación l MBIANA 204	Vo.:
REPRESENTANT Combre(s) Cargo(s) o designate Denominación de la ING. JOSE For Nombre	COE(S) PERMANENT ción(es) la persona jurídica: CODRIGUEZ Toes y apellidos (persona) Tiene	MPAÑIAS EXTRANJERA E(S) EN EL ECUADOR LA CONTABILID ona natural) DIR Auditoría Externa	AD ESTA A CARGO	NEL EC	COLO BF4-	d: omiciliación l MBIANA 204 O X	No.:
REPRESENTANT Combre(s) Cargo(s) o designate Denominación de la ING. JOSE For Nombre Nombre Nombre Revalorización Act	COE(S) PERMANENT ción(es) la persona jurídica: RODRIGUEZ Toes y apellidos (persona) Tiene lombre o denominada tivos - Indice de Ajur	MPAÑIAS EXTRANJERA E(S) EN EL ECUADOR LA CONTABILID ona natural) DIR Auditoría Externa	AD ESTA A CARGO ECCION: LAS ACA SI [NEL EC Nac Car	COLO BF4- Cost	d: omiciliación l MBIANA 20 4 Nacionali	No.:
REPRESENTANT Dembre(s) Cargo(s) o designa Denominación de l ING. JOSE F Nombre	COE(S) PERMANENT ción(es) la persona jurídica: RODRIGUEZ Toes y apellidos (persona) Tiene lombre o denominada tivos - Indice de Ajur	MPAÑIAS EXTRANJERA E(S) EN EL ECUADOR LA CONTABILID ona natural) DIR Auditoría Externa ión ste considerado: D	ECCION: LAS ACA SI [evaluación [] ONES (a la fecha del	NEL EC Nac Car	COLO BF4- Cost	d: omiciliación l MBIANA 20 4 Nacionali	No.:
REPRESENTANT Combre(s) Cargo(s) o designate Denominación de la ING. JOSE For Nombre Nombre Nombre Revalorización Act	COTE(S) PERMANENT ción(es) la persona jurídica: RODRIGUEZ Totes y apellidos (personativos - Indice de Ajuránta por:	MPAÑIAS EXTRANJERA E(S) EN EL ECUADOR LA CONTABILID ona natural) DIR Auditoría Externa ión ste considerado: D	AD ESTA A CARGO ECCION: LAS ACA SI [NEL ECATOR Nac Car ODE: balance	COLO BF4- Cost	d: omiciliación l MBIANA 20 4 Nacionali	No.:
REPRESENTANT Dembre(s) Cargo(s) o designa Denominación de la ING. JOSE Fon Nombre Nombre Revalorización Acta La compañía está a LEY DE FOMENT	No. CO E(S) PERMANENT ción(es) la persona jurídica: RODRIGUEZ To es y apellidos (perso Tiene lombre o denominad tivos - Indice de Ajuramparada por: CO: Industrial	MPAÑIAS EXTRANJERA E(S) EN EL ECUADOR LA CONTABILID ona natural) DIR Auditoría Externa ción ste considerado: OTRAS INFORMACI Agropecuaria	AD ESTA A CARGO ECCION: LAS ACA SI [evaluación [] ONES (a la fecha del	NEL ECATOR Nac Car ODE: balance	COLO BF4- Cost	d: omiciliación l MBI ANA 20 4 Nacionali o de reposici asificación	No.: dad dad ón
REPRESENTANT Dembre(s) Cargo(s) o designa Denominación de la ING. JOSE Fon Nombre Nombre Nombre Revalorización Acta La compañía está a LEY DE FOMENT ACUERDO INTER	CO E(S) PERMANENT ción(es) la persona jurídica: RODRIGUEZ To res y apellidos (perso Tiene lombre o denominad tivos - Indice de Ajur amparada por: CO: Industrial RMINISTERIAL No	MPAÑIAS EXTRANJERA E(S) EN EL ECUADOR LA CONTABILID ona natural) DIR Auditoría Externa ción ste considerado: OTRAS INFORMACI Agropecuaria	ECCION: LAS ACA SI [evaluación [] ONES (a la fecha del	NEL ECATOR Nac Car ODE: balance	COLO BF4- Cost	d: omiciliación l omiciliación l MBIANA 20 4 Nacionali o de reposici asificación Pla	No.:
REPRESENTANT Dembre(s) Cargo(s) o designa Denominación de la ING. JOSE Formation Activation Activa	COTE(S) PERMANENT ción(es) la persona jurídica: RODRIGUEZ Tores y apellidos (persona) Tiene lombre o denominado tivos - Indice de Ajuramparada por: RO: Industrial RMINISTERIAL No A CAMARA DE:	MPAÑIAS EXTRANJERA E(S) EN EL ECUADOR LA CONTABILID ona natural) DIR Auditoría Externa ión ste considerado: OTRAS INFORMACI Agropecuaria	AD ESTA A CARGO ECCION: LAS ACA SI [evaluación [] ONES (a la fecha del Turística [] Fecha:	NEL EC Nac Car DE:	COLO BF 4- Cost	d: omiciliación l omi	No.: dad dad ión
REPRESENTANT Ombre(s) Cargo(s) o designa Denominación de la ING. JOSE F Nombre Nombre Nombre Revalorización Act La compañía está a LEY DE FOMENT ACUERDO INTER AFILIACION A LA TIENE CREDITOS	COTE(S) PERMANENT ción(es) la persona jurídica: RODRIGUEZ Tores y apellidos (perso Tiene lombre o denominad tivos - Indice de Ajura amparada por: Co: Industrial RMINISTERIAL No A CAMARA DE: S CON LA C.F.N.:	MPAÑIAS EXTRANJERA E(S) EN EL ECUADOR LA CONTABILID ona natural) DIR Auditoría Externa ción ste considerado: OTRAS INFORMACI Agropecuaria	ECCION: LAS ACA SI C evaluación ONES (a la fecha del Turística Fecha: PUE	NEL EC Nac Car DE:	COLO BF 4- Cost NALANCI	d: omiciliación l omi	dad dad on o. 13085) SI
REPRESENTANT Denominación de la ING. JOSE Fonombre Nombre Nombre Nombre Revalorización Acta La compañía está a LEY DE FOMENT ACUERDO INTER AFILIACION A LA TIENE CREDITOS COTIZA ACCION	CO E(S) PERMANENT ción(es) la persona jurídica: RODRIGUEZ To res y apellidos (perso Tiene Iombre o denominac tivos - Indice de Ajur amparada por: RMINISTERIAL No A CAMARA DE: S CON LA C.F.N.: ES EN LA BOLSA I	MPAÑIAS EXTRANJERA E(S) EN EL ECUADOR LA CONTABILID DIR Auditoría Externa ión ste considerado: OTRAS INFORMACI Agropecuaria DE VALORES SI DE VALORES	ECCION: LAS ACA SI [evaluación ONES (a la fecha del Turístic Fecha: PUE (Adj.	NEL ECATOR Nac Car DE: CIAS Dalance Dalance	COLO BF 4- Cost NALANCI	MBIANA MBIANA Macionali Nacionali o de reposici asificación Pla o ES (Resoluc. N	dad dad on No.: No.: No.: No.: No.: No.: No.: No.:
REPRESENTANT Dembre(s) Cargo(s) o designal Denominación de la ING. JOSE For Nombre Nombre Nombre Revalorización Acta La compañía está a LEY DE FOMENTA ACUERDO INTERAFILIACION A LA TIENE CREDITOS	CO E(S) PERMANENT ción(es) la persona jurídica: RODRIGUEZ To res y apellidos (perso Tiene Iombre o denominac tivos - Indice de Ajur amparada por: RMINISTERIAL No A CAMARA DE: S CON LA C.F.N.: ES EN LA BOLSA I	MPAÑIAS EXTRANJERA E(S) EN EL ECUADOR LA CONTABILID ona natural) DIR Auditoría Externa ción ste considerado: OTRAS INFORMACI Agropecuaria	ECCION: LAS ACA SI [evaluación ONES (a la fecha del Turístic Fecha: PUE (Adj.	NEL ECATOR Nac Car DE: CIAS Dalance Dalance	COLO BF 4- Cost NALANCI	MBIANA MBIANA Macionali Nacionali o de reposici asificación Pla o ES (Resoluc. N	dad dad on o. 13085) SI

BALANCE GENERAL (ESTADO DE SITUACION FINANCIERA AL 31.. DE DICIEMBRE... DE 198.6.)

1. ACTIVO			
11. CORRIENTE			430.350,20
1101 Caja bancos moneda nacional	THE HULL SHOW SOME THE SAME OF THE SAME SHOWS AND ADDRESS OF THE S		
1102 Caja bancos moneda extranjera 1103 Inversiones financieras temporales moneda nacio	ng pangangangangangangangangangangangangan pendahangangan pendahangan pendahan dan pendahangan pendahangan pendahangan pendahan pendahan dan pendahan pendah		
1103 Inversiones financieras temporales moneda nacional de la local del local de la local de la local del local de la local della local della local de la local della local della local della local de la local della local de			
1105 Cuentas y documentos por cobrar clientes mone		en e	THE STREET OF TH
1106 Cuentas y documentos por cobrar clientes mone	eda extranjera		elle de la company de la compa
1107 Menos: Provisión cuentas y documentos dudosa	cobranza (clientes)	o de 1 de la composiçõe d	en familie de la la la compansión de la la compansión de la compansión de la compansión de la compansión de la Compansión de la la la compansión de la compansi
1108 Inventario materia prima	en de la composición	ing and the second of the seco	கு இவக்களை அளந்த அவர் 19 ஆ. இவ்வராளை இருந்து நடித்த வருக்கு இருந்து அறுக்கு அன்று இருந்து இருந்து இருந்து இருந இதற்களை அளந்த அவர் 19 ஆ. இவ்வராளை இருந்து நடித்த வருக்கு இருந்து இருந்து அன்று இருந்து இருந்து இருந்து இருந்து
1109 Inventario productos en proceso 1110 Inventario suministros y materiales	na mana and an and an and an and an an an an and an an an an and an an an an an an and an an an an an an an an	e of the second control of the second contro	en program y <u>namero programma paparante</u> paparante de la compansión de la
1110 Inventario summiscros y materiales 1111 Inventario productos terminados y/o mercaderí	as en almacén	tanta di Prima di Francia de la	
1112 Semovientes para la venta	e de l'ambient de la commence de la La commence de la commence del commence de la commence del commence de la commence del la commence del la commence del la commence de la commence del la commence dela	· APPENDENT OF MANAGEMENT OF THE PERSON AND PERSON OF ALBERT MANAGEMENT OF ALL PROPERTY OF AN ALL PROPERTY OF A	。
1113 Sementeras de ciclo corto	ر د د ۱ د معددهای در این کوشود در این کوشود در این	වෙවා විය. ම අතුරු ම වා විය සහ ප්රතිකාශ කර විය. මේ විය. මේ විය. මේ අතුරු මේ විය. මේ වි	en mangangan ngan <u>ngangangangan ngan</u> ah ngangan ngangan ngangan ngangan ngangan ngangan ngangan ngangan ngangan n
1114 Terrenos y otros inmuebles para la venta	empagnical de la 1800 de 1800 de la production de la compagnica de la manage de la compagnica del compagnica de la compagnica del compagnica de la compagnica del compagnica de la compagnica del compagnica de la compagnica del compagnica de la compagnica de la compagnica del co	ு நாட்டு இந்த இரு இருந்து இது இருந்து இரு இரு இரு இரு இரு இரு இரு இரு இரு இர	الها المعاون ا المعاون المعاون
	eganisys and an en	a visit and a superior of the second	▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗ ▗▗▗▗▗▗▗
1116 Mercaderías en tránsito 1117 - Menos: Provisión baja de inventarios	n de la grand de la companya de la c	ng n	ு. இதிக்கது ஆகுவிகள் ஒரு நாட்டுக்க அ <u>கைய</u> அறை சிக்க வருத்தில் இரு ஆகிக்கள் இது இதின்று இதிக்க விறுத்தில் விறி இது இது இது இது இதில் இது
1110 Ingresos acumulados nor cohrar	January Community of the second of the secon	്ടു പാരു നായുന്നു. പ്രവിധാരം പ്രവിധാരം വിധാരം വ പ്രവിധാരം പ്രവിധാരം പ്രവിധാരം പ്രവിധാരം പ്രവിധാരം വിധാരം വിധാരം വിധാരം വിധാരം വിധാരം വിധാരം വിധാരം വിധാരം വിധാര	ر په پېښاده مېروپوري . مېره پروپوري په هېروپور کې پېښو په پې پېښو په ښاد د د د پېښو په پېښو په پېښو په پېښو پې د پېښاده مېروپوري . مېره پروپوري پېښو په پېښو پېښو پېښو پېښو په پېښو په پېښو پېښو پېښو پېښو پېښو پېښو پېښو پې
1119 - Depósitos previos			Ţij
1120 Préstamos y anticipos a trabajadores	o nessulations (Supplement) de la livrage de parent la livrage de la companya del companya de la companya del companya de la companya del companya de la companya de la companya de la companya del companya de la companya del companya de la companya de la companya de la companya de la companya della companya de la companya della companya della company	er a servición de la composición de la	- « ರೀ. ನೀಟಿಸಿಕೊಂಡುವುದು ಸಂಪರ್ಷ ಕೆಲಿಸಿಕೊಂಡು, ಇತ್ತು ಸಂಪರ್ಧಿಸಿಕೆ ಎಂದು ಸಹಿತಿ ಎಂದು ಕೆಲ್ಲಿ ಕೆಲ್ಲಿ ಕೆಲಿಸಿಕೊಂಡು
1121 Préstamos a compañías relacionadas	and the same of the same same same same same same same sam	E apper — egypte per ge, apper to the mean general of the second entering general to the se	روم دروم دروم دروم دروم و د دروم دروم و دروم دروم و
1122 Préstamos a accionistas o socios y administrador 1123 Anticipos a proveedores moneda nacional		. We will be a second of the s	പുരുള്ള ഇപ്പാരുന്നുള്ള പ്രകാര്യുന്നുള്ള പോരുന്നുള്ള പ്രവര്ദ്ധാരുന്നുള്ള പുരുള്ള ഉപ്പോള് എന്ന് വരുള്ള വരുള്ള വരു പ
1123 Anticipos a proveedores moneda nacional 1124 Anticipos a proveedores moneda extranjera	n de la companya del companya de la companya del companya de la companya del companya de la companya della	to and the second contract to the second cont	
1125 Menos: Provisión para anticipos y otros préstam	nos de dudosa cobranza	and the second of the second o	· Care Care Care Care Care Care Care Care
1126 Pagos anticipados de intereses, impuestos y segu	iros OTROS	・ ・ ・ ・ ・ ・ ・ ・ ・ ・ ・ ・ ・ ・ ・ ・ ・ ・ ・	88.242,50
1127 Repuestos, accesorios y pequeñas herramientas		na transita di kanana di kanana k Kanana kanana kanan Kanana kanana kanan	240.000,00
1128 Otros activos corrientes (Adjuntar detaile)			240.000,00
TOTAL ACTIVO CORRIENTE			758.592,70
12 ACTIVO FIJO	Valor de Adquisición	Deprec. acumulada	
1201 Terrenos y mejoras	183.450.00		183.450,00
1202 Maguinaria y equipo en montaje y en tránsito	THE RESERVE OF THE SECOND PROPERTY OF THE PROP		######################################
1203 Construcciones en curso	ing the state of t		▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗
1204 Edificios e instalaciones	876.550,00	307.388,00	569.162,00
1206 Maquinaria y equipo	genglis dem ni del de la	The second secon	and republic from the same of
1208 Muebles y enseres	g and the second	ing nagarahan sa jayang kanang kanang palaman kanang pang kanang pang kanang pangkanang pangkanang pangkanang Panggang panggang p	· · · · · · · · · · · · · · · · · · ·
1210 Veniculos 1212 Mejoras en locales arrendados	and the second of the second s	್ರಾಗ್ ಕ್ರಾರ್ಡ್ ನಿರ್ವಾಪ್ ಪ್ರಾರ್ಥ ಪ್ರಾರ್ಥ ಪ್ರಾರ್ಥ ಪ್ರಾರ್ಥ ಪ್ರತಿ ಪ್ರಾರ್ಥ ನಿರ್ವಹಿಸಿದ ಪ್ರತಿ ಪ್ರಾರ್ಥ ಪ್ರತಿ ಪ್ರಾರ್ಥ ಪ	் நடித்து இருந்து நடித்து நடித் நடித்து நடித்து நடித்த ந
1214 Semovientes	grafia de la composition della	கை என்று இடிய அரசு என ஆண்டிய அரசு விறு வரசு கையுத்தில் காள்கள்கள் அறிய அரசு இடிய அரசு இடிய வரசு இடியில் வகையுத இது இடிய அரசு என அடிய அரசு இது வரசு கையுத்தில் காள்கள் அரசு இது அரசு இடிய அரசு இடிய வரசு இடியில் வகையுத்தில் வ	Entropy Commence of the commen
1216 Plantaciones	and the second of the second o		
1218 Otros activos fijos (Adjuntar detalle)	entral de la proposition de la company de la	The first way to be a second to the second of the second o	· · · · ·
REVALORIZACIONES	Valor de reavalúo	Deprec. acumulada	
1220 Revalorización de terrenos	2'623.987,50		2'623.987,50
1222 Revalorización de edificios	4'609.012,50	2.092.414,6/	2'516.597,83
1224 Revalorización de maquinaria y equipo	regis for an antique of the form the standard of the form the standard standard and the standard of the standard standar	ன நடியில் கூடுநார் — நடிய நடியுந்து நாட்ட — உடியில் நடியாரத்தில் வநார் நடிய மற்று நாடுத்துக்கு இருக்கு அளிறாற்றது. அளிறாற்றது நாடி	▜▘▎██▖▗▘▜▜▟▙▗▘▜▜▆▞▜█▗▄ ▆▆▄▙▙▄▄▄▄▆▗▄▄▗▄▄▗▄▗▗ ▗▗▗▗▗▗▗▗▗▗▗▗ ▗▗▗▗▗▗▗▗▗▗▗
1226 Revalorización, otros activos fijos (Adjunt, det.)			هند ام ۱۱ منده دوران هنده و در استان می استان از این استان با این این این این این این این این این ای
13. DEUDORES E INVERSIONES A LARGO PLAZO			
1301 Cuentas y documentos por cobrar clientes	ಪ್ರಕರ್ಷವರ ಕನ್ನಡಿಸುವ 20 ರಂಭ ಕನ್ನಡ ಪರ್ಷ ಸಂಪರ್ಣಿಸುತ್ತು ಪರ ಕರ್ಷವಾಗಿದ್ದ ಕರ್ನಿಸುವ ಸಂಪರ್ಕ ಮುಂದು ಕರ್ನಿಸಿಗೆ ತಿಂದು ಸಂಪುರ ಪ್ರಕರ್ಣ	man the state of	க்கி துறுந்திகள்ளனர். இது இதுத்தும் இது இந்த மாறுத்தில் நடிகள்ளனர். இதியில் இது இறைந்தின் இதிய இதிய இது நடிகள் இது இது இது இது இது இது இது இது இது இது
1302 Préstamos a trabajadores 1303 Préstamos a compañías relacionadas	දු කුහු උතික සංවිධාලයෙන් ඉදල්වලයා සහසා සිට සිට සහ 1955 වී වා 1955 වෙන් සිට කළ කළ කළ සිට සම සම සම සම සම සම සම ස මේ සිට) به رجود برای و پهوم سول به وسد این پهوم در هرس دان شرهون در میشود در	. ஆரண்டிரு நடிகளை நடிகளை அ ந்தை இக டி ஒரு இது திறையாக அது இது இது இது இது இது இது இது இது இது இ
1304 Préstamos a accionistas o socios y administrado	res	an a — _{kar} dan mi (, ,), panjan gaga na angga kanan menja an anggagagan na panjakan na panjakan nangga na pangg } Jangar (- 1, , a an 1922), panjan gaga na angga kanan menja na manggagan mengan mengan nenggalan pangga, si baka	
1305 Inversiones financieras largo plazo moneda naci	ional (acciones y otros tít	ulos)	ార్ ఆమా కృష్ణికి మార్క్షన్ కు మార్క్ అయ్దారు అమా కు ఆట్లా ఈ కృష్ణికి అంట్లాలోనికి అంట్లాలోని మార్క్ మార్
1306 Inversiones financieras largo plazo moneda extr	والمساوات والمساوات والمناصوات والمناصوات والمساوات والمساوات والمساوات والمساوات والمساوات والمساوات	بيها بن وسمه من مساور و موسود و موسود و موسود و واستواد و واستواد و واستواد و مساوح و مساوح و	திர நி. ஐநிலை நி. இதிய காண்டியத்த நாண்டியின்ற நான்றிய காண்டியில் நி. இதிய நான்றிய காண்டியின்ற நான்றிய நான்றிய இதி நி. இந்த நி. இதிய நான்றிய நான்றிய நான்றிய காண்டியில் நி. இதிய நான்றிய காண்டியில் நான்றிய நான்றிய நான்றிய ந
14. ACTIVO INTANGIBLE	Valor de Adquisición	Amort. acumulada	
1401 Patentes y marcas	ತ್ರಗಳಿಗೆ ಪ್ರತಾರ್ಥ ಪರ್ಕಾಶಿಕ ಕರ್ಮಾನಿಕ ಅನಿಕ್ಕಾರಿಗೆ ಅವರ ಸಂಘಟನೆಗಳು ಅವರ ಅಭಿಮಾನಿಕ ಕರ್ನಿಸಲಿಕೆ ಅನಿಕರ್ಗಳಲ್ಲಿ ಅವರ ಸಂಘಟನೆಗಳು	THE STANDS OF THE PROPERTY OF THE PROPERTY OF THE STANDS OF THE STANDS OF THE STANDS OF THE STANDS OF THE PROPERTY OF THE PROP	் சூட்டில் இது இரு நடியாக இரு இரும்பாக இது அரியாக இது இருக்கும். இரு இருக்கும் இரு இரு இரு இருக்கும் இரு இருக்கும் இரு இருக்கும். இரு இருக்கும் இரு இருக்கும் இரு இருக்கும் இரு இருக்கும் இரு இருக்கும் இருக்கு
1403 Otros (Adjuntar detalle)	nga ngalungahan nga aliku ngaga di demograpi angan nga kananggan basa ngaga kananggalah na magabahan nga ak ng Nga ngalungahan ngaga aliku ngaga di demograpi angan nga ngagang basa ngaga kananggalah na magabahan nga ak ng	rand to engil di vona a popularina y egi. Wali i i i sa di biya polatikati i i a in to the en yi i a kontak i egy kontak i terdisi dan jaya egyeptandir.	சில் நடிக்கும் அறுநடக்கள் இது அறுக்க ை இருக்கு இருக்கு இருக்கு அறுக்கு இருக்கு இருக்கு இருக்கு அறுக்கு இருக்கு இரு இது
15. ACTIVO DIFERIDO	Valor inicial	Amort. acumulada	-
1501 Gastos de organización	ಪ್ರಕಾರ ಆರ್ಥಕ್ಕೆ ಪ್ರತಿಗಳ ಸಂಪೂರ್ವ ಪ್ರವಾಗಿ ಸಂಪ್ರದ ಪ್ರತಿಗಳು ಕಾರ್ಯವಾಗಿ ಪ್ರವಾಗಿ ಪ್ರವಾಗಿ ಪ್ರವಾಗಿ ಸಂಪ್ರವಾಗಿ ಸಂಪ್ರವಾಗಿ ಪ	- A - Profession of the State	TO THE PARTY OF TH
1503 Gastos de investigación y desarrollo	and the second to the second s	To the time of the control of the co	- ಗೌರ್ವರ್ ಮೂಗಳು ಅಂದಿನ ಆ ಪ್ರತಿಗಾಗಿ ಇತ್ಯುತ್ತಿಯುವ ಬಿಡುವುದು ಪರೀಕ್ಷಿಯ ಪ್ರತಿಗಳು ಪ್ರತಿಗಳು ಪ್ರವರ್ಷಕ್ಕೆ ಅಭಿವರ್ಷ ಮುಖ್ಯ ಸ -
1505 Pérdidas por diferencia de cambio 1507 Comisión de riesgo cambiario		The second secon	ŶŶŶ <mark>ŶŢijŖŖijĸĸĸĸijŢŖŖŶŶĸĸijĸŖĸijĸĸĸĸijĸijĠĸĸĸĸijĸijijijĠĸĸĸijĸijijijĠĸĸijĸijĸijĸĸijijŶĸĸŶŖijĸĸĸijĸĸijĸĸijĸĸĸĸijĸijijijijijijijij</mark>
1509 Desc. en venta de obligac de propia emisión	Englishment of the second seco		Tagong all commences and commences are selected as the selected selected selected as the selected selected selected selected selected selected as the selected sel
1511 Otros activos diferidos (Adjuntar detalle)	1.100.00	1.100,00	
16. OTROS ACTIVOS NO CORRIENTES			
1601 Inversión previsiones para jubilación patronal			
1602 Propiedades y otros activos fijos no utilizados	en and the contract of the con	ng the same of the same and the	
1603 Otros activos no corrientes (Adjuntar detalle)			
TOTAL ACTIVO NO CORRIENTE			5'893.197,33
TOTAL DEL ACTIVO			6'651.790,03

2. P/	· · · · · ·	
	VO CORRIENTE	
in the second se	Proveedores moneda nacional	,
	Proveedores moneda extranjera	
	Anticipos de clientes	
	Instituciones bancarias moneda nacional	
	Instituciones bancarias moneda extranjera	
	Otras instituciones financieras, moneda nacional	
	Otras instituciones financieras, moneda extranjera	,
	Dividendos por pagar a accionistas o socios	
	Participación de trabajadores en utilidades de la Compañía (15 o/o)	2.008,09
	Impuesto a la renta por pagar	
•	Provisiones para prestaciones sociales (13vo., 14vo., 15vo. sueldos).	
	Intereses vencidos y no pagados	· · · · · · · · · · · · · · · · · · ·
L	Impuestos retenidos por pagar	
.	Aportes al IESS por pagar Parte corriente del pasivo a largo plazo moneda nacional	
	Parte corriente del pasivo a largo plazo moneda extranjera	<u></u>
	Parte corriente créditos de estabilización	
1	Parte corriente creditos de estabilización Parte corriente comisión de riesgo cambiario	~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
*	Parte corriente provisión jubilación patronal	
b	Préstamos de corto plazo de accionistas o socios y compañías relacionadas	· · · · · · · · · · · · · · · · · · ·
	Cuentas acreedoras casa matriz, corto plazo	
3	Otros pasivos corrientes (Adjuntar detalle)	
	TOTAL PASIVO CORRIENTE	2.008,09
22 PASI	VO NO CORRIENTE	
	Cuentas y documentos por pagar moneda nacional	
	Cuentas y documentos por pagar moneda extranjera	
	Préstamos de accionistas o socios y compañías relacionadas Créditos de estabilización	
*	Cieuros de estabilización Comisión de riesgo cambiario	▄▄▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗▗
	Cuentas acreedoras casa matriz	
T	Impuestos diferidos por pagar	· · · · · · · · · · · · · · · · · · ·
	Arrendamiento financiero por pagar	, all the same result of the same services and s
4	Aportes de accionistas o socios para capitalización futura	······································
5 '	Obligaciones emitidas (Art. 243 de la Ley de Compañías)	
	Menos: Obligaciones no colocadas	
2212	Provisión para indemnizaciones y jubilación patronal	
2213	Otros (Adjuntar detaile)	
23. PASI	VO DIFERIDO	
2301	Utilidades por realizar en ventas a plazos	
The state of the s	Prima en venta de obligaciones emitidas	
A STATE OF THE PARTY OF THE PAR		
2303	Otros (Adjuntar detalle)	
· · · · · · · · · · · · · · · · · · ·	TOTAL PASIVO NO CORRIENTE	
	TOTAL PASIVO	2.008,09
3. P/	TRIMONIO NETO	
21. CAPI	TAL SOCIAL	
3101	Acciones o aportaciones (compañías nacionales)	1'110.000,00
3102		
3103	Menos: Capital suscrito no pagado	
•	Menos: Acciones propias adquiridas	
32. RESI	RVAS	
3201	Reserva legal (Arts. 111 y 339 de la Ley de Compañías)	9.988,27
	Otras reservas	
33. SUPE		
		2'623.987,50
	Revalorización de otros activos fijos	2'848.242,25
3303	Donaciones, subsidios recibidos y otros superávit	
34. RESI	JLTADOS	
3401	Utilidades acumuladas de ejercicios anteriores	51.134,65
•	Pérdidas acumuladas de ejercicios anteriores	6.429,27
	Utilidad (pérdida) neta del ejercicio	
		6'649.781,94
	TOTAL DEL PASIVO Y PATRIMONIO NETO	6'651.790,03

OBLIGAÇIONES CONTINGENTES	
4. CUENTAS DE ORDEN	
40. DEUDORAS	41. ACREEDORAS
4001 Ayales otorgados	4101 Responsabilidades por avales otorgados
4002 Otras garantías otorgadas	4102 Responsabilidades por otras garantías

Correspondiente al período del ... de ENERO al 31 de DICIEMBRE de 1986.

	Correspondiente al período del de	. de 198
50.	VENTAS BRUTAS	
	5001 En el país (Arriendos Ganados)	560.000,00
	5002 En el exterior	······································
<u> </u>	5003 Menos: devoluciones y descuentos en ventas 5004 Utilidades realizadas por ventas a plazos	
	VENTAS NETAS	560.000.00
51.	COSTO DE VENTAS (Mercaderías no producidas en la Compañía)	
T	5101 Inventario inicial	
	5102 Compras productos terminados en el país	
	5103 Más: Compras productos terminados en el exterior	·
<u> </u>	5104 Menos: Inventario final	**************************************
3	COSTO DE PRODUCCION (Mercaderías producidas por la Compañía) 5201 Inventario inicial materias primas	
	5202 Más: Compras materias primas en el país	
B.	5203 Más: Compras materias primas en el exterior	
	5204 Menos: Inventario final materias primas	
	5205 Mano de obra directa	· · · · · · · · · · · · · · · · · · ·
	5206 Depreciación maquinaria, equipos y edificios fábrica	**************************************
<u> </u>	5207 Amortización de patentes, marcas, asistencia técnica	· · · · · · · · · · · · · · · · · · ·
	5208 Mano de obra indirecta 5209 Suministros y materiales	
2	5209 Summsuros y materiales 5210 Seguros sobre inventarios, maquinaria y edificio fábrica	
	5211 Aportes IESS y beneficios sociales	
£	5212 Mantenimiento y reparaciones	· <u></u>
,	5213 Impuestos a la producción y otros	
	5214 Fuerza motriz, agua, teléfono	
	5215 Otros gastos de fabricación (Adjuntar detalle)	
<u> </u>	5216 Inventario inicial de productos en proceso 5217 Menos: Inventario final de productos en proceso	
	5217 Menos: Inventario final de productos en proceso. 5218 Inventario inicial de productos terminados	7 7557 214 Miles
1	5219 Menos: Inventario final de productos terminados	
· ·	UTILIDAD BRUTA	
53.	GASTOS DE VENTAS	
	5301 Sueldos y salarios (no incluídos en costos)	
	5302 Beneficios sociales, indemnizaciones (excepto participación trabajadores 15 o/o) 5303 Comisiones a empleados y particulares	· · · · · · · · · · · · · · · · · · ·
	5304 Publicidad y propaganda	
·	5305 Depreciación bienes departamento de ventas	
	5306 Otros (Adjuntar detalle)	
	GASTOS ADMINISTRATIVOS	551.562,64
r e	5401 Sueldos y salarios (no incluídos en costos)	
.	5402 Beneficios sociales, indemnizaciones (excepto participación trabajadores 15 o/o)	85.592,82
2	5403 Agua, luz, teléfono, télex (no incluídos en costos) 5404 Impuestos prediales, contribuciones y otros (no incluídos en costos)	167.500,12
	5405 Cuentas de dudoso cobro y baja de inventarios	
	5406 Depreciación bienes, área administrativa	129.926,64
	5407 Amort, de Intang, y Diferid, (excepto pérd, por diferencia de cambio y Comis, de riesgo camb.)	89.342,50
	5408 Amortización pérdida por diferencia de cambio y comisión de riesgo cambiario	
	5409 Otros (Adjuntar detalle)	89.200,56
	UTILIDAD (PERDIDA) EN OPERACION	0.437,36
	GASTOS FINANCIEROS	
₽	5501 Intereses y comisiones 5502 Intereses por créditos de estabilización y comisión de riesgo cambiario	
. , , , , , , , , , , , , , , , , , , ,	5502 Intereses por creditos de estabilización y comisión de riesgo cambiario 5503 Otros gastos financieros	
56.	INGRESOS NO OPERACIONALES	
	5601 Intereses por inversiones temporales y a largo plazo (Bonos, obligaciones, cédulas, etc.)	
	5602 Subsidios recibidos	
	5603 Ganancia en venta de activos fijos o inversiones temporales y de largo plazo	· · · · · · · · · · · · · · · · · · ·
2	5604 Dividendos de acciones o participaciones, en etectivo 5605 Ganancias por diferencia de cambio	
	5606 Otros (Adiuntar detalle)	
57.	GASTOS NO OPERACIONALES	
	5701 Pérdida en venta de activos o inversiones temporales y de largo plazo	
•	5702 Pérdidas por diferencia de cambio	
,	5703 Otros gastos (Adjuntar detalle)	
- 58. -	UTILIDAD (PERDIDA) DEL EJERCICIO antes de: 5801 Participación trabajadores (15 o/o)	
	5801 Participación trabajadores (15 0/0) 5802 Impuesto a la renta	,
	UTILIDAD NETA	8.437,36
Losin	frascritos Gerente y Contador de la Compañía, a nombre de la cual presentamos esta información, certificamos que to	do el conteguad de este formulario es

veridico, correcto y completo y que fue aprobado por la Junta General.

El Gerente (Representante Legal). Le resultados y las demás informaciones que preceden y en nuestra epinión exponen razonablemente la situación de la Compañía y los resultados de sus operaciones durante el correspondiente ejercicio, de conformidad con los principios contables generalmente aceptados.

Lung. 6. D. Contrib

DENOMINACION DE LA COMPAÑIA SEGUN ESTATUTO	C.I.I.U	No. EXPEDIENTE
INMOBILIARIA MARIA LUZ S.A.	0990340137001	8715-76

TRANSACCIONES DE BIENES Y SERVICIOS (EN SUCRES)

Del 19 de ENERO al 31 de DICIEMBREde 1986

	CONCEPTO	PROC	TOTAL		
		NACIONAL	EXTRANJERA		
10	COMPRAS	gaya parang mengerakan mengerakan kandan kandan per akan kandan kanggaran perakan berakan kandan kandan berakan kandan berakan beraka	program a management to the program of the state of the s	(general and the type of the antiques are a second that is a second to the second that is a second that is a second to the second that is a second that is a second to the second that is	
10.0	Materia Prima	المعادلات الاستان المعادلات المعاد	anggang and and and anggang server is in the contract of the server and the server of the grands and an exercise of the grands	engamenter and making angus more than a a till att in the second of the contract of the contra	
10.1	Mercaderías	and the second of the second o	por specific description and a particular of the contract of t	ing sample and the state of the	
10.2	Maquinaria y Equipo	pro na la	, and the second	popular supplication of the supplication of t	
10.3	Donaciones realizadas	g no no dia girangga in nga gampana na mangganggan na kananggan panggan na kananggan manggan na manggan pangga Sanggan na na dia giranggan na gampan na manggan na sanggan na sanggan na sanggan na sanggan na manggan na sang	THE PARTITION OF THE PARTY OF T	<u>ಪ್ರತಾರ್ಯ ಮಾತ್ರಕ್ಷಲ್</u> ನೀವೆ ಮುಖ್ಯವನ್ನು ನೀವೆ ನಿರ್ವಹಿಸುತ್ತಿಗಳು ಪ್ರತಿಗಳು ಕ್ಷಾಪ್ ಮಾತ್ರಕ್ಷನೆಗಳು ಇದು ಮುಖ್ಯವನ್ನು ಇದು ಸಂ	
20	PAGOS POR TECNOLOGIA	an in the single of the second of the secon	THE NAME AND THE PROPERTY OF T	Bandan - 中央 (本本) (C) (大阪) 中央 (本) (本) (本) (中央) (本) (本) (本) (本) (本) (本) (本) (本) (本) (
20.0	Patentes y Marcas	······································	MINISTER PORTONIO TO PARTY OF THE PARTY OF T) நாராதுக்கு அதிருந்து இருந்து நாராக இதிரு அதை அதை அதிருந்து கிலைக்கில் அதிருத்து அதிருந்து குறியு இருந்து இருந்	
20.1	Asistençia Técnica	අද උද සාසාය බව දුරුවු වැට සැහැකිම සම සුපුමුම්බර්ධ දෙන වෙලද වෙලද වෙලද වෙලද වෙලද මෙම සිට මියි. මෙල් මෙල් මෙල් මෙ	are now a substantial size and a substantial of some of the substantial substa	the second secon	
20.2	Otros	and the second control of the second of the	gameny all aggressy constructions and a second second constructions and a second construction of the s	Markid a makes springer, marking factor and security of the se	
30	VENTAS	and the first time and the second of the sec	ENTER THE PARTY OF AN ARCHIVE A RESIDENCE OF THE PARTY OF	టైలు ఉండి ఎంది కాండ్రామ్ కాండు కాండు కాండా కాండా కాండ్రి మందిన మందిన మందిన కాండు కాండు కాండు కాండు కాండు కాండి కాండు మండిన ఉండి కాండ్రామ్ కాండు కాండు కాండు కాండ్రి మార్గ్ కాండు కేదిన మందిన కాండు కాండు కాండు కాండు కాండు కా	
30.0	Materias Primas	ng to some planta of a graph, or a new angles of the sound of the soun	<u>endergan ger</u> in de Sandan i Sandan (1997), endergan en de 1997 f. en en de 1997 f. en en de 1997 f. en en en de 1997 f. en en de 1997 f. en en de 1997 f. en en en de 1997 f. en	namen par to the state of	
30.1	Productos Terminados	e dad a transporte de la descripción de la compansión de la participa de la compansión de l	organis and a supplementary of the supplementary of	Bengarang at July 2014 - State	
30.2	Donaciones Recibidas	on and the state of the second	enter and an enterpresent destablished to the second of th	them as you with the second se	
40	COBROS POR TECNOLOGIA	an an an ang pangang mangang ang mangang ang mangang an ang pangganan an an ang pangganan ang pangganan ang pa	end from the state of the state	الأسامات ، والمحكمة المعارضة المعارضة المساورة والمحكم المساورة والمساورة المعارضة المساورة المعارضة المساورة ا	
40.1	Patentes y Marcas	al al Nova group has a significant progression of the substitution	and the second s	k k man hall state of the state	
40.2	Asistencia Técnica	and the same of th	THE SECOND CONTRACTOR OF THE SECOND CONTRACTOR	മക്കുക്കുള്ള കൊല്ലും ആരുക്കുള്ള ആരുക്കുന്നു. ഇതു സ്വസ്ത്ര വിരുത്തിലും നിന്നുക്കുള്ള നിന്നും എന്നുക ആരുക്ക് ആരു	
40.3	Otros	560.000	SON AND THE PERSON AND THE PERSON OF THE PERSON OF THE PERSON AND	560.000	

PERSONAL OCUPADO Y REMUNERACIONES

PROCEDENCIA	EMPLEADOS			OBREROS	SALIDAS	
	Directivos	Administrativo	nistrativo Técnico		Voluntarias y/o despidos	
Nacional No	1					
Remuneración S/.	The second of th					
Extranjera No	to the second	TO BE FOR S IN 1 A THE WAY OF THE SECOND STREET STREET STREET STREET STREET STREET STREET, MAN AND STREET, MAN AND STREET STREET, MAN AND STREET, MAN				
Remuneración S/.	e 2000 - Bullion Bullion, programme and and an enterest and an enterest of the contract of the	· Charles and the contraction with the second contraction of the contr	natural de l'alle de la 		and the Control of t	
15 o/o Participación S/	T TOTAL TO A TOTAL OF A SERVICE OF THE BOOK OF THE BOOK OF THE SERVICE OF THE SER	a della Contact della companya della companya della de			gydydd, dallaniau babllandia gyfgeryddia yr gygyryggyn yw gyddio y chaffe y allandiai y o'i y y y y y y y y y y	

PROGRAMA ANUAL DE	INVERSION	
¿Tiene Proyectos de Inversión para el próximo año? :	sı 🔲	NO [
Monto de la Inversión programada :	S/	
Construcciones:	S/.	
Maguinaria y Equipo:	S/	
Financiamiento: Recursos Propios:o/o	Prestados:	o/o
La Inversión programada servirá para		
Expansión Racionalización	Reposición 🔲	